

கிறிஸ்துவின் வாழ்வு, 2” என்ற புத்தகத்தில், “மூன்று பகல்களும் மூன்று இரவுகளும்” (மத். 12:40) என்று அழைக்கப்பட்ட ஒரு பாடத்தையும் அத்துடன் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய படிப்பில் அந்தத் தலைப்பு பற்றி அதிக நீளமாய் ஆழ்ந்து சிந்திக்கப்படும் என்ற வாக்குத்தத்தையும் உள்ளடக்கியிருந்தது. மற்ற இடங்களிலும் கூட நாம், கடைசி வாரத்தின் - விசேஷமாய் இயேசு எந்த நாளில் மரித்தார் மற்றும் எவ்வளவு நாள் கல்லறையில் இருந்தார் என்பதின் - நாள்வரிசைச் கணக்கை முன்னெதிர் நோக்கியிருந்தோம். முந்திய படிப்புக்களில் நாம், இயேசு கல்லறையில் இருந்த வேளையை எடுத்துரைக்கும் பெரும்பாலான வசனப் பகுதிகளைக் கண்ணோக்கியுள்ளோம், ஆனால் இது இந்தப் பாடக்கருத்தை முழுமையாக அராய்ந்து பார்க்க வேண்டிய வேளையாக உள்ளது.

இயேசு வாரத்தின் முதல் நாளிலே உயிர்த்தெழுந்தார் என்ற உண்மை நமது கலந்துரையாடலுக்குத் தொடக்க இடமாக உள்ளது. “வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தார்” என்று மாற்று எழுதினார் (மாற். 16:9)¹ - மற்றும் பிற சுவிசேஷ விவரங்களும் இதையே கூறுகின்றன.² நாம் மேலும் தொடர்ந்து படிப்பதற்கு முன், இந்த அடிப்படையான சுத்தியத்தை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

அவர் உயிர்த்தெழுந்த நாளை நாம் ஒப்புக்கொண்டுள்ளோம் என்ற யூகத்தின் அடிப்படையில் நமது தொடக்கக் கேள்வி அப்படியே நிலைத் துள்ளது: “இயேசு எந்த நாளில் மரித்தார்?” ஆண்டுகளினாலே பெரும்பான்மையானவர்கள், இயேசு யூதர்களின் வாரத்தின் ஆறாம் நாளில் - தோராயமாக நமது வெள்ளிக்கிழமைமக்குச் சரியான நாளில் - மரித்தார் என்று நம்பியிருந்துள்ளனர்.³ இராபர்ட் தாமஸ் மற்றும் ஸ்டேன்லீ குன்டரீ ஆகியோர், “சபையானது வெள்ளிக்கிழமையை இயேசு மரித்த நாளாகப் பாரம்பரியமாய்க் கண்ணோக்குகிறது ... வேதாகமத்தின் மிகச் சிறந்த ஆகாரம், வெள்ளிக்கிழமையில் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை ஆகரிக்கிறது” என்று எழுதினார்கள்.⁴ கிறிஸ்துவின் ஊழியத்தின் கடைசி வாரம் பற்றி எனது ஒப்பீடு இந்த முடிவின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

இருப்பினும், ஆண்டுகளினாலே, மாறுபாடான கண்ணோட்டங்கள் எழும்பியுள்ளன. எடுத்துக்காட்டாக, இரண்டாம் நூற்றாண்டில், சபையின் ஒரு பிரிவானது கிறிஸ்து பஸ்கா உணவை உட்கொண்ட நாளை நினைவு கூறும் வகையில் மனித ரீதியாக ஒரு வைவத்தைக் கண்டுபிடித்தது. இந்த நடைமுறைக்கெதிராகச் சிலர், இயேசு பஸ்கா உணவை உண்மையிலேயே

உண்டார் என்பதை மறுத்தனர். இயேசு உணவை (அது என்னவாக இருப்பினும்) உண்ட அதே நாளிலேயே மரித்தார் என்ற உண்மையானது, கிறிஸ்து மரித்த நாள் பற்றிய அவர்களின் போதனையைப் பாதித்ததென்பது அவசியமாயிருந்தது.

இன்னும் சிலர், இயேசு வெள்ளிக்கிழமையென்று மரிக்கவில்லை என்று போதிக்கின்றனர். கிரேக்கக் கல்வியாளரான B. F. வெஸ்ட்காட் அவர்கள், கிறிஸ்து வியாழக்கிழமையென்று சிலுவையில் அறையப்பட்டதாக வாதிட்டார்.⁵ புகழ்பெற்ற Narrated Bible என்ற வேதாகமம், இயேசு அநேகமாக வியாழக்கிழமையென்று இறந்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கிறது.⁶ வெளிநாட்டிலுள்ள ஒரு சோதரர் எனக்கு அனுப்பி வைத்து, நான் எனது கோப்புகளில் சேர்த்து வைத்துள்ள ஒரு சிறு கைப் புத்தகம், கர்த்தர் புதன்கிழமையென்று மரித்தார் என்று வலியுறுத்துகிறது.

இந்தக் கேள்விக்கு நாம் அடைகின்ற முடிவு என்பது விசுவாசத்தின் விஷயமாக இருப்பதில்லை. [வாரத்தின்] முதல் நாளிலே இயேசு உயிர்த் தெழுந்தார் என்று நாம் ஒப்புக்கொள்ளுகின்ற வரையிலும், நமது ஐக்கியம் பாதிக்கப்படாதபடி, அவர் எந்த நாளில் மரித்தார் என்பது பற்றி நாம் கருத்து வேற்றுமை கொள்ளக்கூடும். அடிப்படையில், இந்தக் கேள்வியானது, இயேசுவின் வெளியரங்கமான ஊழியத்தின் கடைசி வாரத்தை நாம் எவ்வாறு ஒழுங்கமைத்து ஏற்பாடு செய்கின்றோம் என்பதைப் பற்றியதாக உள்ளது. இருந்தபோதிலும், இது சிலரைக் கவலைப்படுத்துவதால், இதைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கு நாம் நேரத்தை எடுத்துக்கொள்வோம்.

அவர் வெள்ளிக்கிழமையென்று மரித்தார் என்று

நம்புவதற்குக் காரணங்கள்

முதலாவது, கிறிஸ்து வெள்ளிக்கிழமையென்று மரித்தார் என்று நான் என் நம்புகின்றேன் என்பதற்கு உங்களுக்கு இரண்டு காரணங்களைக் கொடுக்க அனுமதியுங்கள். (இந்தப் பாடத்தில் உள்ள அடிக்குறிப்புகள், கூடுதல் தகவல்களுக்காக முந்திய படிப்புகளின் விவரங்களை உங்களுக்குக் குறிப்பிடும்.)

(1) இயேசு, “பஸ்கா உணவு போன்ற ஆனால் பஸ்கா உணவாயிராத” உணவை அல்ல, ஆனால் பஸ்கா உணவையே உண்டார் என்று நான் நம்புகின்றேன்.⁷ இயேசு உண்மையிலேயே பஸ்கா உணவை உண்டாரா இல்லையா என்பது, இந்தக் கலந்துரையாடலுக்கு அத்தியாவசியமான பகுதியாக உள்ளது. ஹர்க்கா, “பஸ்காவைப் பலியிட வேண்டிய புளிப் பில்லாத அப்பப் பண்டிகை நாள் வந்தது” என்று எழுதினார் (ஹர்க். 22:7). மத்தேயு, “புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் முதல் நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: ‘பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர்’ என்று கேட்டார்கள்” என்று எழுதினார் (மத். 26:17). சீஷர்களிடத்தில் இயேசு, “நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய், ‘‘என்வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன்’ என்று போதகர்

சொல்லுகிறார்” என்று அவனுக்குச் சொல்லுங்கள்” என்றார் (மத். 26:18). பின்பு, “இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம் பண்ணினார்கள்” (மத். 26:19). “சாயங்காலமான போது [பஸ்காவானது ஆயத்தம் செய்யப்பட்ட பின்பு சூரியன் மறைவின் போது தொடங்கிறது], பண்ணிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார்” (மத். 26:20). அவர் தமது சீஷர்களுடன் பந்தியமர்ந்திருந்தபோது, “அவர் அவர்களை நோக்கி: ‘நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்’ என்று கூறினார்” (லூக். 22:15). இவ்வசனப் பகுதிகளில் இருந்து, இயேசு பஸ்காவைப் புசித்தார் என்று நான் முடிவுசெய்கின்றேன்.⁸ இயேசு அவ்வணவை உண்ட அதே நாளில் மரித்த படியாலும், அந்த ஆண்டில் பஸ்கா பண்டிகை வெள்ளிக்கிழமையன்று வந்தது என்பதில் பொதுவான கருத்தொருமைப்பாடு இருப்பதாலும், இது இயேசுவின் மரணத்தை வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்ததாக்கிறது.

(2) இயேசு ஓய்வுநாளான ஏழாம் நாளுக்கு முந்திய நாளில் மரித்தார் என்று நான் நம்புகின்றேன். இயேசு “ஆயத்த நாளான்று மரித்தார்” என்பதை சுவிசேஷ விவரங்கள் யாவும் சுட்டிக்காண்பிக்கின்றன (யோவா. 19:31; மாற். 15:42; லூக். 23:54; மத். 27:62ஐக் காணவும்). இது ஓய்வுநாளுக்கு ஆயத்த நாளாக இருந்தது. மாற்கு, “ஓய்வுநாளுக்கு முந்தின நாள் ஆயத்த நாளாயிருந்தபடியால்” என்று எழுதினார் (மாற். 15:42; லூக். 23:54; யோவா. 19:31ஐக் காணவும்). சிலர் இந்த “ஓய்வுநாளை” ஏழாம்நாளைக் காட்டிலும் விசேஷித்த “ஓய்வுநாள்” என்றாக்க முயற்சி செய்துள்ளனர், ஆனால் கல்லறையின் அருகில் வந்த இரண்டு பெண்களைப் பற்றிய லூக்காவின் நாள் வரிசை மறைமையானது அப்படிப்பட்ட எந்த முடிவையும் நீக்கிப் போடுகிறது.

- யோசேப்பு மற்றும் நிக்கொதேமு ஆகியோரால் இயேசு அடக்கம் பண்ணப்படுதல் பற்றி, லூக்கா “அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று” என்று எழுதினார் (லூக். 23:54). அந்த இரண்டு மணிதர்களும் இயேசுவின் உடலை அடக்கம் செய்யத் தயார் செய்து கொண்டிருந்தனர் (லூக். 23:55).
- சூரியன் மறைந்து ஓய்வுநாள் தொடங்கியபோது, அந்த இரண்டு பெண்களும் “[தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குக்] திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளத் தைவங்களையும் ஆயத்தம்பண்ணி” (லூக். 23:56ஆ). பின்பு அவர்கள் “கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்” (லூக். 23:56ஆ).
- “வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு ... கல்லறையினிடத்தில் வந்தார்கள்” (லூக். 24:1).

வேத வசனத்தில் ஹாக்கா 23:56ஐத் தொடர்ந்து ஹாக்கா 24:1 வருகிறது. “வாரத்தின் முதல் நாள்” என்பது அவர்கள் ஓய்ந்திருந்த ஓய்வுநாளுக்குப் பின் உடனடியாக வந்தது என்பதே இதன் மறைகருத்தாக உள்ளது (மத். 28:1ஐக் காணவும்), இது அந்த ஓய்வுநாளை வழக்கமான ஏழாம் நாள் ஓய்வு என்பதாக்குகிறது. இது ஓய்வுநாளுக்கு முந்தியநாள் (கிறிஸ்து மரித்தநாள்) என்பது வழக்கமான வாரத்தின் ஆறாம் நாள் - அதாவது வெள்ளிக்கிழமை என்பதாக்குகிறது.

மறுப்பு #1: மூன்று இரவுகள் என்பது “72 மணிநேரம்” என்று அர்த்தப்படுத்துகிறது

கிறிஸ்து வெள்ளிக்கிழமையன்று மரித்தார் என்ற நிலைப்பாட்டிற்கு மத்தேயு 12:40ல் உள்ள அவரது சூற்றுதான் அடிப்படையான மறுப்பாக உள்ளது: “யோனா இரவும் பகலும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷ குமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்” (மத். 12:40). “இரவும் பகலும் மூன்று நாள்” என்ற வாரத்தைகளைச் சிலர், நேரடி அர்த்தமாக எடுத்துக்கொண்டு, கிறிஸ்து உயிர்த்த வாரத்தின் முதலாம் நாளில் இருந்து பின்னோக்கிக் கணக்கிட்டு, அவர் மரித்த நாளைத் தீர்மானிக்க முயற்சி செய்கின்றனர். பின்பு அவர்கள் தங்கள் முடிவுக்கு ஏற்ப வேத வசனத்தின் மற்ற விவரங்களை வளர்க்கின்றனர்.

“இரவும் பகலும் மூன்று நாள்” என்பதை இயேசு, நேர்ப்பொருளில் இருபுத்துநான்கு மணிநேரம் கொண்ட மூன்று நாட்களை அர்த்தப்படுத்தப் பயன்படுத்தினாரா இல்லையா என்பதே கேள்வியாக உள்ளது.⁹ அவர் அவ்வாறு சூறவில்லை என்பது, அவர் “மூன்றாம் நாளில்” உயிர்ப்பிக்கப் படுதல் பற்றிப் பேசியிருந்த (மத். 16:21; 17:23; 20:19; ஹாக். 24:7, 21, 46) உண்மையின் அடிப்படையில் தெளிவாகக் காணப்படுகிறது. பவுல் ஏவுதலினால், இயேசு “மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்” என்று சூறிய போது (1 கொரி. 15:4) தொடக்க கால சபையின் விசுவாசத்தை வெளிப் படுத்தினார். நேரடியாக “இரவும் பகலும் மூன்று நாட்களுக்குப்” பின்பு உயிர்த்தெழுதல் என்பது “மூன்றாம் நாளாயிராமல் நான்காம் நாளாக இருக்கும்.”¹⁰

பழைய ஏற்பாட்டில் இதைப் போன்ற வாரத்தையமைப்பிற்கு, எஸ்தர் 4:16 மற்றும் 5:1 ஆகிய வசனங்களைக் காணவும்: 4:16ல், எஸ்தர், மொர்தேகாயையும் மற்ற யூகர்களையும் “மூன்று நாட்களுக்கு” உபவாசிக்கும்படி கேட்டுக்கொண்டாள், மற்றும் தானும் தனது தோழிமார் களும் அவ்வாறே செய்வதாகவும் கூறினாள். மூன்று நாட்களுக்குப் பின்பு அவள் அரசரிடம் செல்லுவாள். இருப்பினும், 5:1ம் வசனம், “மூன்றாம் நாளிலே” எஸ்தர் அரசரிடம் சென்றதாகக் குறிப்பிடுகிறது. “மூன்றாம் நாளிலே” என்பதை அடிக்கோடிடவும்.

மத்தேயு 12 மற்றும் எஸ்தர் 4, 5ம் அத்தியாயங்களில் உள்ள “மூன்று நாட்கள்” என்ற வாரத்தைகளை ஏதோ ஒரு வகையில் தளர்வாகப் பயன்

படுத்துவதாகத் தோன்றுதலை நாம் எவ்வாறு விளக்கப்படுத்த முடியும்? பெரும்பாலான கல்வியாளர்கள், “நிகழ்ச்சிகளின் வரிசைத் தொடர் ஒன்றில் ஒரு நாளின் பகுதியாக உள்ளதை யூதர்கள் முழு நாளாகக் கணக்கிட்டனர்” என்று ஒப்புக்கொள்ளுகின்றனர்.¹¹ இவ்வாறு காலத்தை நீர்த்துப்போன வகையில் பயன்படுத்துதல் என்பது, தற்போதைய கலந்துரையாடலில் உள்ள திறவுகோல் வசனங்களில் காணப்பட முடியும்:

- சிலவேளைகளில் வேத வசனமானது, இயேசு மூன்றாம் நாளுக்குப் பின்பு (கிரேக்கம்: *meta*) உயிர்ப்பிக்கப்படுதல் பற்றிப் பேசுகிறது (மத. 27:63; மாற். 8:31; மாற். 9:31; 10:34¹²இல்க் காணவும்).
- இதற்கு மறுபுறத்தில், வேத வசனங்கள், இயேசு மூன்றாம் நாளில் உயிர்ப்பிக்கப்படுவார் என்றும் சுட்டிக் காண்பிக்கின்றன (மத. 16:21; 17:23; 20:19; லூக். 9:22; 18:33; 24:7, 46; 1 கொரி. 15:4இல்க் காணவும்).
- சிலவேளைகளில், உயிர்த்தெழுதல் பற்றிய இணைவசனப் பகுதிகளில், “பின்பு” மற்றும் “இல்” என்ற சொற்றொடர்கள் ஒன்றுக்குப் பதில் இன்னொன்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, மாற்கு சுவிசேஷத்தில் நல்ல அறிக்கைக்குப் பின்பு உடனடியாக, இயேசு “மூன்று நாளைக்குப் பின்பு,” “மீண்டும் உயிர்த்தெழுவதாகச்” கூறினார் என்று மாற்கு எழுதினார் (மாற். 8:31) ஆனால், மத்தேயு மற்றும் லூக்காவின்படி, “மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்திருக்க வேண்டும்” என்று அவர் கூறினார் (மத. 16:21; லூக். 9:22).
- கிறிஸ்துவின் விரோதிகள், இயேசு “மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன்” என்று கூறியதாக மேற்கோள் காண்பித்தனர் (மத. 27:63), ஆனால் அவர்கள் “மூன்று நாள்” என்பது எழுபத்து இரண்டு மணிநேரங்கள் கொண்ட கால அளவு என்று புரிந்துகொண்டிருக்கவில்லை. மாறாக, அவர்கள் “மூன்று நாள் வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்துவதில்” தான் அக்கறையுள்ளவர்களாக இருந்தனர் (மத. 27:64).¹³

இயேசுவின் மரணம் நடைபெற்றதாக ஒருவர் தேர்ந்துகொள்ளும் நாள் எதுவாக இருப்பினும், “எழுபத்து இரண்டு மணிநேரம் என்பதே ‘இரவும் பலும் மூன்று நாள்’ என்பதை அர்த்தப்படுத்துகிறது என்ற அழுத்தமான விளக்கமானது சுவிசேஷ எடுத்துரைப்புகளில் இருந்து பெறப்பட முடியாது.”¹⁴ மத்தேயு 12:40ல் இயேசு, “நாள் வரிசை முறைமையில் கணக்கிடு ரீதியான மிகச் சரியான தன்மையைப் பெற முயற்சி செய்திருக்கவில்லை,”¹⁵ ஆனால் அவர் பெரிய மீனின் வயிற்றினுள் யோனாவின் “அடக்கத்தை,” தாம் கல்லறையில் இருக்கப்போகும் நிகழ்ச்சிக்கு ஒரு உருவகமாக மாத்திரம்

பயணபடுத்தினார் என்பதே அவ்வசனத்தைப் புரிந்துகொள்ளும் மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கும்.

மறுப்பு #2: யோவான் சுவிசேஷத்தில் உள்ள வரிசை முறைமை ஒப்பீட்டு சுவிசேஷங்களின் வரிசைமுறைமையிலிருந்து மாறுபடுகிறது

மத்தேயு 12:40க்குப் பிறகு, வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அறையப்பட்டதற்கு, யோவான் சுவிசேஷ விவரத்தில் உள்ள ஐந்து வசனப் பகுதிகள் சிறில்துவின் வாழ்வின் கடைசி நிகழ்ச்சிகளை ஒப்பீட்டு சுவிசேஷ விவரங்களில் இருந்து மாறுபட்ட கால அமைவில் இடுகின்றன என்பது பொதுவான மறுப்பாக உள்ளது. A.T. இராபர்ட்ஸன் அவர்கள் இந்த வசனப் பகுதிகளைக் குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்றைக் கொண்டுள்ளார், அதற்கு முகவரையாகப் பின்வரும் குறிப்புகளை அவர் கொடுத்தார்: “இந்த வசனப் பகுதிகள் ஒவ்வொன்றையும் கவனமாகப் பரிசீலனை செய்து பார்த்தல் என்பது ... இயேசு பஸ்கா உணவை அதற்கென்று குறிக்கப்பட்ட வேளைக்கு முன்பு உண்டார் என்று கூறுவதில்லை, ஆனால் அதற்கு நேர்மாறானதையே கூறுவதாகக் காணப்படுகிறது.”¹⁶ இங்குள்ள இடமானது கேள்வியின் கீழ் உள்ள வசனப் பகுதிகளைப் பட்டியலிடுவதற்கும், அத்துடன் ஒரு சில சுருக்கமான குறிப்புகளை அளிப்பதற்கும் மாத்திரம் என்னை அனுமதிக்கிறது.¹⁷

- யோவான் 13:1 வசனமானது, “பஸ்கா பண்டிகைக்கு முன்னே” என்றுள்ளது, அதே வேளையில் அடுத்த வசனங்கள் “போஜனம் பண்ணிக் கொண்டிருக்கையில்” என்று குறிப்பிடுகின்றன. வெள்ளிக்கிழமையன்று [இயேசு] சிலுவையில் அறையப்பட்டதை மறுக்கின்றவர்கள், யோவான் 13:1, 2 வசனங்களில் கூறப்படும், மேல்வீட்டில் உண்ணப்பட்ட உணவு பஸ்கா உணவாயிராது என்று தவறாக நிரூபிக்கின்றனர். இருப்பினும், யோவானின் சுவிசேஷ விவரத்தை ஒப்பீட்டு சுவிசேஷ விவரங்களுடன் ஒப்பிடும்போது, யோவான் 13:1 வசனமானது பஸ்கா விருந்திற்குச் சற்றே முன்பான காலகட்டத்தைக் குறிப்பிடுகிறது என்று காணப்படுகிறது, ஏனெனில் வசனம் 2ல் பஸ்கா உணவைப் பற்றியே பேசப்படுகிறது.
- மேல்வீட்டில் உணவின்போது, இயேசு யூதாஸிடம் “நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்” என்று கூறினார் (யோவா. 13:27). மற்ற அப்போஸ்தலர்கள், அவனிடத்தில் இயேசு, “பண்டிகைக்குத் தேவையானவற்றைக் கொள்ளும்படிக்கு” கூறுவதாக நினைத்தனர் (யோவா. 13:29). வெள்ளிக்கிழமையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை மறுக்கின்றவர்கள், “பண்டிகை” என்பது

பஸ்காவைக் குறிக்கிறது, எனவே இயேசுவும் அப்போஸ்தலர்களும் அவ்வேணையில் பஸ்கா உணவை உண்டிருக்க முடியாது என்று யூகிக்கின்றனர். இது ஒரு தேவையற்ற முடிவாக உள்ளது. ஒரு நாள் பஸ்காவைத் தொடர்ந்து ஏழு நாட்கள் புளிப்பில்லாத அப்பப் பண்டிகை வந்தது. மற்ற அப்போஸ்தலர்கள், யூகாஸ் பிந்திய பண்டிகைக்கு ஆயத்தம் செய்யவிருந்ததாக நினைத்திருக்கக் கூடும்.

- யூகத் தலைவர்கள் இயேசுவைப் பிலாத்துவினிடத்தில் கூட்டிக்கொண்டு வந்தபோது, “தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்” (யோவா. 18:28). வெள்ளிக்கிழமையில் [இயேசு] சிலுவையில் அறையப்பட்டதை மறுக்கின்றவர்கள், இந்தக் கூற்றானது மேல்வீட்டில் உணவு உட்கொள்ளப்பட்ட பின்பு வருகிறதால், முந்திய உணவு பஸ்கா உணவாக இருந்திராது என்று முடிவு செய்கின்றனர். இராபர்ட்ஸன் அவர்கள் பின்வருமாறு எழுதினார்:

முதல் பார்வையில் இது ஒரு முரண்பாடுபோல் தோன்றுகிறது ... ஆனால் “பஸ்கா” என்ற வார்த்தையானது புதிய ஏற்பாட்டில் மூன்று கருத்துக்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது, அதாவது பஸ்கா இராவிருந்து, பஸ்கா ஆட்டுக்குட்டி அல்லது பஸ்கா பண்டிகை இவ்வார்த்தையானது, யோவான் சவிசேஷன்தில் இந்த நிகழ்ச்சி யின் போது பயன்படுத்தப்பட்டது தவிர இன்னும் எட்டு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, அவை ஒவ்வொன்றிலும் பஸ்கா பண்டிகையே அர்த்தப் படுத்தப்பட்டது.¹⁸

ஒப்பீட்டு சவிசேஷ எழுத்தாளர்களின் தெளிவான கூற்றுக்களின்படி, பஸ்கா உணவு என்பது முந்திய மாலை வேணையில் உண்ணப்பட்டது என்பதால் (மத். 26:17-19; மாற். 14:12, 14, 16; ஹர. 22:8, 11, 13, 15), சனதெரீன் சங்கத்தின் பிரதிநிதிகள், எட்டுநாள் பண்டிகையின் தொடர்பாக உண்ணப்பட்ட இன்னொரு உணவை (அல்லது உணவுகளை)த்தான் சிந்தையில் கொண்டிருந்தனர் என்பது தெளிவு.¹⁹

- இயேசு விசாரிக்கப்பட்ட நேரத்தை, “அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்த நாளும்” என்று யோவான் அடையாளப்படுத்தினார் (யோவா. 19:14). வெள்ளிக்கிழமையன்று இயேசு சிலுவையில் அறையப்பட்டதை மறுக்கின்றவர்கள், “ஆயத்த நாள்” என்ற

சொற்றொடர் பஸ்கா உணவுக்கென்று ஆயத்தம் செய்வதைக் குறிப்பிடுகிறது என்று யூகிக்கின்றனர், ஆனால் இந்தச் சொற்றொடரானது ஓய்வுநாளுக்கென்று ஆயத்தம் செய்வதைக் குறிப்பிடுவதற்கு யூதர்களால் பயன்படுத்தப்பட்டது (மத். 27:62; மாற். 15:42; ஹக். 23:54; யோவா. 19:31, 42 ஆகிய வசனங்களைக் காணவும்).²⁰ இவ்வசனப் பகுதியில், “பஸ்கா” என்ற வார்த்தை யோவான் 18:28ல் உள்ளது போலவே உணவையல்ல ஆனால் பண்டிகையையே குறிப்பிடுகிறது. NIV வேதாகமத்தில் “day of Preparation of Passover Week” என்றுள்ளது. வேறு வார்த்தைகளில் குறிப்பிடுவதென்றால், அது “பஸ்கா [வாரத்தின்போது] வந்த [ஓய்வுநாளுக்கு] ஆயத்த நாளாயிருந்தது.”

- யோவான் 19:31, இயேசு மரித்ததற்கு அடுத்தநாள் “ஓய்வுநாளாயிருந்தது” என்று சுட்டிக்காண்பிக்கிறது. ஆனால் அதை “பெரிய நாள்” என்று அழைக்கிறது. வெள்ளிக்கிழமையென்று [இயேசு] சிலுவையில் அறையப்பட்டதை மறுக்கின்றவர்கள், இது சாதாரண (எழாம் நாள்) ஓய்வு என்று அர்த்தப்படுத்துவதில்லை, ஆனால் இது பஸ்காவின்போது கடைப்பிடிக்கப்பட்ட மற்ற ஓய்வுநாட்களில் ஒன்றாக இருந்தது என்று முடிவுசெய்கின்றனர். ஏற்கனவே குறிப்பிட்டபடி, இது வழக்கமான எழாம் நாள் ஓய்வு என்பதாகவே உள்ளது, சந்தர்ப்பப் பொருளில் வேறு எவ்விதமாகவும் சுட்டிக்காட்டுதல் எதுவும் இருப்பதில்லை. எட்டுநாள் பண்டிகையின் வேளையில் இந்த ஓய்வுநாள் வந்தது என்பது இதை “கூடுதலான விசேஷம்” கொண்டதாக்குகிறது.²¹

விசுவாச விஷயம்?

வெள்ளிக்கிழமையில் [இயேசு] சிலுவையில் அறையப்பட்டதற்கான மற்ற மறுப்புகளும் குறிப்பிடப்பட முடியும்,²² ஆனால் நான் இவ்விஷயம் அவசியமானதைக் காட்டிலும் அதிக காலத்தையும் இடத்தையும் ஏற்கனவே எடுத்துக்கொண்டுள்ளேன். “கூறப்பட்ட எல்லா உண்மைகளின் கண்ணோக்கிலும் [இயேசு] வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரையில் கல்லறையில் இருந்தார் என்ற கருத்தைப் பற்றிக்கொள்ளுதல் என்பது தர்க்காதீயாகச் சரியானதாக உள்ளது. இந்தக் கண்ணோட்டமானது சவிசேஷப் புத்தகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லா நிபந்தனைகளையும் சந்திக்கிறது”²³ என்ற ஹெஸ்டர் அவர்களின் கூற்றுடன் நான் கருத்தொருமைப்படுகின்றேன். இருப்பினும், ஆதாரத்தை அளந்துபார்த்து உங்கள் சொந்த முடிவுகளை ஏற்படுத்தும்படி நான் இந்த விஷயத்தை உங்களிடம் விட்டுவிடுகின்றேன்.

இது ஒரு விசுவாச விஷயமே அல்ல என்பது மாத்திரமே நினைவில் கொள்ளும்படி நான் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்ளுகின்றேன். என்னுடையதிலிருந்து மாறுபட்ட ஒரு முடிவை நீங்கள் அடைந்தால் - நீங்களும் என்னைக் குறித்து இதே விதமான அக்கறை கொள்ளுவிர்கள் என்று நான் நம்புகின்றேன்.

குறிப்புகள்

¹மாற்கு 16:9ம் வசனம், மாற்கு சவிசேஷுத்தின் வழக்கிற்குட்படும் முடிவின் பகுதியாக உள்ளது. இந்த வழக்கிற்குரிய முடிவு பற்றி இந்தப் புத்தகத்தின் பிற்பகுதியில் காணவும்.²“வரலாற்றில் மிகவும் முக்கியமான மூன்று நாட்கள்” என்ற முற்பகுதியில் உள்ள உயிர்த்தெழுதல் பற்றிய கலந்துரையாடலைக் காணவும்.³பூதர்களின் நாள் என்பது சூரியன் மறைவிலிருந்து சூரியன் மறைவுவரை சென்றது என்பதை மனதில் வைக்கவும்.⁴Robert L. Thomas, ed., and Stanley N. Gundry, assoc. ed., *A Harmony of the Gospels* (Chicago: Moody Press, 1978), 320. ⁵R. C. Foster, *Studies in the Life of Christ* (Grand Rapids, Mich.: Baker Book House, 1971), 187. ⁶F. LaGard Smith, *The Narrated Bible in Chronological Order* (Eugene, Oreg: Harvest House Publishers, 1984), 1454-56. ⁷“கிறிஸ்துவின் வாழ்வு, 6” என்ற புத்தகத்தில் “ஆயுத்தமாகுதல்” என்ற பாடத்தில் காணவும். ⁸“யோவானின் சீவரான போவிகாரப் அவர்கள், இயேசு பஸ்கா உணவை உண்டார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்” (A. T. Robertson, *A Harmony of the Gospels for Students of the Life of Christ* [New York: Harper & Row, 1950], 280). ⁹இவ்வசனப்பகுதி பற்றிய கூடுதல் கவுன்றுரையாடலுக்கு, “கிறிஸ்துவின் வாழ்வு, 2” என்ற புத்தகத்தில் “மூன்று பகல்கள் மற்றும் மூன்று இரவுகள்” என்ற பாடத்தில் காணவும்.¹⁰Foster, 192.

¹¹J. W. McGarvey and Philip Y. Pendleton, *The Fourfold Gospel or A Harmony of the Four Gospels* (Cincinnati: Standard Publishing Co., 1914), 306. உதாரணத்திற்கு, ஆதி. 42:17, 18; 1 சாமு. 30:12, 13; 1 இரா. 20:29; 2 நாளா. 10:5, 12 ஆகிய வசனப் பகுதிகளைக் காணவும். மேலும் எபி. 11:30ஐ யோச. 6:15உடன் ஒப்பிடவும்.¹²மூலவசனப்பகுதியில், மாற்கு 9:31 மற்றும் 10:34 ஆகிய வசனங்களில் “மூன்று நாளைக்குப் பின்பு (after) [Gk.: meta] என்றால்லது”; ஆனால் NASBயில், இது “three days later” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மத்தேயு 26:61 மற்றும் மாற்கு 14:58 ஆகிய வசனங்களில், “after” என்று மறைமுகமாக உணர்த்துகிற இன்னொரு முன்னிடைச் சொல் (dia) பயன்படுத்தப்பட்டுள்ளது.¹³இந்தப் புத்தகத்தின் முற்பகுதியில் உள்ள “வரலாற்றில் மிகவும் முக்கியமான மூன்று நாட்கள்” என்ற பாடத்தில் காணவும்.¹⁴சிலுவையில் அதையப்பட்டது புதன்கிழமையைன்று நடைபெற்றதாகக் கூறுதலானது எழுபத்தியிரண்டு மணி நேரங்களுக்கு அதிகமான கால அளவை உண்டாக்குகிறது; அதை வியாழக்கிழமையைன்று நடைபெற்றதாகக் கூறுவது மூன்று நாட்கள் மற்றும் மூன்று இரவுகளின் பாகங்களை உண்டாக்குகிறது, ஆனால் முழுமையான எழுபத்தி இரண்டு மணி நேரம் என்ற கால அளவை உண்டாக்குவதில்லை.¹⁵Ibid.¹⁶Robertson, 281-84. ¹⁷இராபர்ட்ஸன் அவர்கள் அதிகம் முழுமையான கலந்துரையாடல் ஒன்றை உள்ளடக்கினார். கிறிஸ்து வெள்ளிக்கிழமையைன்று மரித்தார் என்று கூறியதாமல் மற்றும் குன்டரீ அவர்களால், மாறுபட்ட அனுகுமுறையையொன்று மேற்கொள்ளப்பட்டது. அவர்கள், காலம் மற்றும் நாட்களைக் குறிப்பதற்கு எழுத்தாளர்கள் மாறுபட்ட முறைமைகளைப்

பயன்படுத்தினர் என்று கருத்துச் செய்துகொண்டும், போவான் சவிசேஷுத்தையும் ஒப்பீட்டு சவிசேஷு விவரங்களையும் ஒப்புரவாக்கினார் (Thomas and Gundry, 321-22).¹⁸ Robertson, 282-83. ஒப்பீட்டு சவிசேஷு எழுத்தாளர்கள், பஸ்கா உணவைக் குறிப்புதற்கு “பஸ்கா” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள், ஆனால் யோவான் இந்த வார்த்தையை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதே நமது அக்கறையாக உள்ளது.¹⁹ இவ்வசனத்தில் “பஸ்கா” என்ற வார்த்தை பஸ்கா உணவைக் குறிப்பதில்லை என்பதை நிலைநாட்டுவதற்கு இங்கு இன்னொரு வழிமுறை உள்ளது: அரமணக்குள் பிரவேசித்தல் என்பது அநேகமாக, அந்தத் தலைவர்களை சூரியன் மறையும் நேரம் வரையில் மாத்திரமே தீட்டானவர்களைகியிருக்கும். (சூரியன் மறையும் நேரத்தில் முடிந்துபோன சடங்காச்சார் ரதியான தீட்டுகளின் உதாரணங்களுக்கு, வேலி. 15:1-24; 17:15, 16 ஆகிய வசனங்களைக் காணவும்.)²⁰ இயேசு வெள்ளிக்கிழமையன்று மரித்தார் என்று நான் நம்புவதற்கு (இந்தப் பாடத்தின் முன்பகுதியில் நான் கொடுத்துள்ள) எனது இரண்டாவது காரணத்தைக் காணவும். மேலும், “கிறிஸ்துவின் வாழ்வு, 6” என்ற புத்தகத்தில் காணவும்.

²¹ இந்தப் புத்தகத்தின் முற்பகுதியில் உள்ள “வரலாற்றில் மிகவும் முக்கியமான மூன்று நாட்கள்” என்ற பாடத்தில் காணவும். ²² எடுத்துக்காட்டாக, பஸ்காவைப் பற்றிப் பழைய ஏற்பாடு எதைப் போதிக்கிறது என்பதற்கு பொருளால் வேதவசன ரதியான விவாதம் ஒன்றுள்ளது. கருத்தறி விவாதம் ஒன்று, வியாழக்கிழமையன்று பஸ்கா ஆட்டுக்குட்டியானது தேவாலயத்தில் பலிசெலுத்தப்படும் அதே நேரத்தில் கிறிஸ்து சிலுவையில் பலிசெலுத்தப்பட்டது என்பது பொருத்தமானதாக இருந்திருக்கும் என்று கருத்துக் கொள்கிறது. ²³H. I. Hester, *The Heart of the New Testament* (Liberty, Mo.: Quality Press, 1963), 224.